(ஆ) சென்னை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் குடிதண்ணீர் தட்டுப்பாடு.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர்: திருவாளர்கள் மு. அம்பிகாபதி, இரா. கருப்பையா, தி. கா. நல்லப்பன், ஆர். நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகியோர் ஒரே பொருள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொடுத்துள்ளனர். அவர்களுள் ஒருவர் இதை மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவார்.

திரு. இரா. கருப்பையா: மாண்புமிகு துணைத் தலைவர் அவர்களே, ''சென்னை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலை குறித்த'' அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வினை மாண்புமிகு தொழிலாளர் நலத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம்: துணைத் தலைவர் அவர்களே, பேரவைமுன் கீழ்க்கண்ட விவர அறிக்கை ஒன்றை வைக்கிறேன்.

அறிக்கை

தற்சமயம் சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏதும் இல்லை. இனி நேரக்கூடிய தட்டுப்பாட்டினை செவ்வனே சமாளிக்க முன் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

2. சென்னை நகருக்கு தற்போது வழங்கப்படும் குடிநீரின் அளவு நாளொன்றுக்கு சுமார் 245 மில்லியன் லிட்டர் (நாள் ஒன்றுக்கு 54 மில்லியன் காலன்) ஆகும். இதில் சுமார் 20 மில்லியன் லிட்டர் நிலத்தடி நீராகும். சென்ற ஆண்டு இதே சமயம் வழங்கப்பட்டதைவிட இது 10 மில்லியன் லிட்டர் அதிகமாகும். இதனால் தற்சமயம் குறிப்பாக சொல்லும் அளவுக்கு எந்த பகுதியும் பாதிக்கப்படவில்லை. வாரியத்துக்கு வரும் ஒரு சில புகார்கள் அவ்வப்பொழுது கவனித்து ஆவன செய்யப்படுகிறது.

3. 1981–ஆம் ஆண்டு சென்னை செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்தது யாவரும் அறிந்ததே. இதன் காரணமாக 1.1.82 அன்று சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளாகிய பூண்டி, சோழவரம் மற்றும் புழலேரி நீர்பிடிப்புப் பகுதிகளில் முழு அளவில் 56 சதவிகிதமே இருந்தது (3621 மில்லியன் கன அடி/6483 மில்லியன் கன அடி). தற்போது வழங்கப்படும் அளவில் ஏரிகளில் உள்ள நீர் 1982 ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும். கோடையில் மழை பெய்யாவிடில் அக்டோபரில் பருவமழை பெய்யும் வரை இந்த நீரையே நகருக்கு வழங்கவேண்டும். அப்படி நேர்ந்தால் ஏரிகளிலிருந்து வழங்கப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்படும். ஆனால் இதற்கு ஓரளவு ஈடு செய்ய நிலத்தடி நீரின் அளவு அதிகரிக்கப்

படும். மேலும் மதகுக்கு கீழேயுள்ள நீரை இறைத்து நகருக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நீர்த்தேக்க நிலையங்களில் (Reservoirs) நீர்மட்டம் மதகுக்குக் கீழே குறைந்த நேரங்களில், ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து அதிக அளவு தண்ணீர் இறைத்து நகருக்கு வழங்கப்படும். எனவே எவ்வித தட்டுபாடுமின்றி குடிநீர் வழங்க முன்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு வறட்சியின்போது அமைத்த குழாய் கிணறுகளை புதுப்பித்தல், மேற்கொண்டு தேவையான இடங்களில் புதிய குழாய் கிணறுகள் அமைத்தல், இருக்கும் கிணறுகளை தூர் எடுத்து அழப்படுத்துதல் போன்ற பணிகள் நடத்த இப்பொழு திருந்தே ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தண்ணீர் தட்டுப்பாடுள்ள இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கூடுதலாக பொருத்தி லாரிகள் மூலம் அவைகளை அன்றாடம் நிரப்பி நீர் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இப்பணிகளைச் செய்ய ரூ. 72.46 இலட்சம் செலவிற்கு ஒரு திட்டத்தை தயாரித்து, சென்னை பெருநகர் குடிநீர் வாரியம் வேண்டிய நடவடிக்கை களை இப்பொழுதிருந்தே எடுத்து வருகிறது.

4. சென்னை நகர் பகுதி நீங்கலாக, சென்னை நகரின் அருகாமையிலுள்ள தாம்பரம், திருவொற்றியூர், ஆலந்தூர், பல்லாவரம் நகராட்சிகள், பம்மல், அனகாபுத்தூர், சிட்லப் பாக்கம் ஆகிய பேரூராட்சிகள், ஆவடி, அம்பத்தூர் ஆகிய நகரியங்கள் ஆகியவற்றில் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடு பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

தாம்பரம் நகராட்சிக்கு பாலாற்றை ஆதாரமாகக் கொண்ட குடிநீ திட்டம் பயனிலுள்ளது. இத்திட்டம் நகராட்சியால் பராமரிக்சப்பட்டு வருகிறது. இந்நகராட்சியில் புதிதாக உருவாகி யுள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான திட்டம் தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஆய்வில் உள்ளது.

திருவெற்றியூரில். கடற்கரையோரத்தில் நிறுவப்பட்டுள்ள நீரூற்றுக் கிணறுகள் மூலம் தினசரி 18 இலட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உடனடித் தேவைக்காக ரூ. 8.72 இலட்சம் மதிப்பீட்டில் மணலி தொழிற் பேட்டைக்குச் செல்லும் நீரேற்றும் குழாயிலிருந்து நீரை எடுத்து வழங்கும் திட்டம் 1979ல் முடிக்கப்பெற்றுள்ளது.

1978-ல் ஆலந்தூர் மற்றும் பல்லாவரம் பகுதியில் ஏற்பட்ட கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக, கீழ்க்கண்டவாறு நாள் ஒன்றுக்கு 0.4 மில்லியன் காலன் குடிநீர் வழங்கு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆலந்தூர் உடனடி குடிநீர்த் திட்டம்: திருவான்மியூரில் லிருந்து 0.3 மில்லியன் காலன் தண்ணீர் பெறப்பட்டு, ஆலந்தூரின் ஒரு பகுதிக்கு வழங்கப்படுகிறது. இது நீங்கலாக ஆலந்தூர் நகராட்சியில் 34 ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டு கைப்பம்புகள் மூலமாக குடிநீர் வழங்கப்படுகிறது.

1982 ஏப்ரல் 5] [திரு. எஸ். இராகவானந்தம்]

பல்லாவரம் உடனடி குடிநீர் திட்டம்: இத்திட்டத்தின்கீழ் குன்றத்தூரின் நான்கு துளைக் கிணறுகளிலிருந்து தினசரி 0.2 மில்லியன காலன் தண்ணீர் பல்லாவரம் நகராட்சிக்கு வழங்கப் படுகிறது. மேலும் 29 ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டு கைப்பம்புகள் மூலமாக நகராட்சிக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வழியோரப் பேரூராட்சிகளான பம்மல், அனகாபுத்தூர் ஆகியவற்றிற்கும் பொதுக் குழாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது.

ஆவடி மற்றும் அம்பத்தூர் குடிநீர்த் திட்டம்: ஆவடி கனரகக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் தினசரி 3 மில்லியன் காலன் தண்ணீர் ரெட்ஹில்ஸ் (Red Hills) ஏரியிலிருந்து உந்தப் பட்டு ஆவடி கனரகத் தொழிற்சாலை (Heavy Vehicles Factory, Avadi) அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் நகரியம், ஆவடி நகரியம் மற்றும் பல தொழிலகங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் வழங்கும் நீரை 6 மில்லியன் காலனாக உயர்த்துவதற்கான அபிவிருத்தித் திட்டம் செயலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் அம்பத்தூர் நகரியத்துக்கு உடனடித் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அம்பத்தூர் உடனடி குடிநீர்த் திட்டம் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் செயலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

5. சென்னை பெருநகரைச் சுற்றியுள்ள ஏனைய புறநகர் பகுதிகளில் கடும் கோடையினால் வறட்சி ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு உண்டாகுமானால் உடனடியாக அப்பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் நிறுவி, குடிநீர் வழங்குவதற்கு தேவை யான இயந்திரங்களும் (துளையிடு கருவிகளும்) தளவாடப் பொருள்களும் தமிழ்நாடு குடிநீர் வாரியத்திடம் உள்ளன. எனவே, சென்னை புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமானால் அவற்றை தவிர்க்க குடிநீர் வடிகால் வாரியம் தக்க நடவடிக்கை எடுக்க இயலும்.

திரு. இரா. கருப்பையா: மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பது மட்டு மல்லாமல் இயற்கையாக கோடையிலே பெய்யக்கூடிய சிறு மழைகூட இந்த ஆண்டு இல்லாததன் காரணமாக, குடிதண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது. அமைச்சர் அவர்கள் அவரது அறிக்கையிலே இதைத் தீர்ப்ப தற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆகவே, இந்த நிலைமை உருவாகியிருப்பதை கவனத்திலே எடுத்து சென்னை நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதியிலும் இருக்கக்கூடிய மக்களுக்கு

[திரு. இரா. கருப்பையா] [1982 ஏப்ரல் 5

இன்றையதினம் ஏற்பட்டிருக்கிற இந்தப் பதட்டமான ஒரு நிலையைத் தணிப்பதற்கான முறையிலே குடிதண்ணீர் குறைவற்று கொடுப்பதற்கு வேறு என்ன நடவடிக்கைகள் எடுக்க அரசு உத்தேசித்துள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம் : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இப்போது 54 மில்லியன் காலன் ஒவ்வொரு நாளும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் தொடர்ந்து கொடுப்போம். அதற்கு மேல் கொடுப்பதற்கு என்ன நடவடிக்கை எடுப்போம் என்பதை இங்கே விவர அறிக்கையிலே இரண்டாம் பக்கத்திலே சொல்லியிருக்கிறேன். மாண்புமிகு உறுப்பினர் விரும்பினால் நான் படிக்கத் தயாராக இருக்கிறேன். கிணறுகளைத் தூர் எடுக்கத் தயாராக இருக்கிறோம். கிரவுண்ட் வாட்டர் பூமிக்கு அடியிலே இருக்கிற தண்ணீரை, எவ்வளவு வேகமாக எடுக்க வேண்டுமோ அவ்வளவு வேகமாக எடுத்துக் கொண்டு வரத் தயாராக இருக்கிறோம். அதே போல் ஆழ் துளை கிணறுகள் வைத்து தண்ணீர் எடுக்கத் தயாராக இருக்கிறோம். எப்படியிருந்தாலும், மக்கள் அவதிப்படாமல் பெற வேண்டுமென்பதற்காக ரூ. 72.46 இலட்சம் இதற்காகவே தனியாகவே ஒதுக்கி வேலை செய்ய இருக்கிறோம். இந்தப் பணம் போதவில்லையென்றால், money will not be a problem எவ்வளவு அதிகமாக வேண்டுமானாலும் செலவழித்து தண்ணீர் வழங்குவதற்கு சகல ஏற்பாடுகளும் அரசு செய்யும்.

திரு. தி. கா. நல்லப்பன் : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, தற்சமயம் சென்னை நகரில் குடிதண்ணீர் தட்டுப்பாடு எதுவும் இல்லையென்று மாண்புமிகு அமைச்சருடைய அறிக்கை கூறினாலும், தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கூடுதலாகப் பொருத்தி லாரிகள் மூலம் அவைகளை அன்றாடம் நிரப்பி நீர் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். ஏற்கெனவே போடப்பட்டுள்ள அந்த ஆழ்துளைக் கிணறுகள் சென்னை நகரத்தில் அதிகமாக இருந்தும் லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம் : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, லாரியில் தண்ணீர் கொடுப்பது என்பது எந்தெந்த பகுதியிலே தண்ணீர் இல்லை என்று கவலைப்படுகிறார்களோ, அக்கறையோடு எங்களுக்கு சொல்லுகிறார்களோ அந்த இடத்திலே இரும்பு தொட்டி வைத்து லாரிகளில் தண்ணீர் கொண்டுபோய் தருகிறோம். இரும்புத் தொட்டி வைக்கமுடியாத அளவுக்கு இருந்தால் லாரிகளைக் கொண்டுபோய் மூலை முடுக்குகளில் எல்லாம் குழாய்கள்

இல்லாத இடங்களில் தண்ணீர் கொடுக்கிறோம். எப்படியும் தண்ணீர் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்கிறோம். லாரியிலே கொடுப்பதற்குத் காரணம் அங்கே குழாய்கள் இல்லாத காரணத்தால்தான். அதாவது 'பப்ளிக் ஃபவுன்டன்' பொதுமக்கள் உபயோகப்படுத்தும் நீர் கொடுக்கும் பகிர்மான குழாய்கள்.

திரு. ஆர். நவநீதகிருஷ்ண பாண்டியன் : மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் அவர்களே, இந்த விவர அறிக்கையில், திருவொற்றியூரிலே கடற்கரையோரத்தில் நிறுவப்பட்டுள்ள நீருற்றுக் கிணறுகள் மூலம் தினசரி 18 இலட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் அவர்கள் கூறி இருக்கிறார்கள். ஒரு வேளை அந்தத் தகவல் அதிகாரிகளால் தவறாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்று நான் கருதுகிறேன். காரணம் முந்தாநாள் நான் திருவொற்றியூர் சென்றிருந்தபோது குடிநீர் தட்டுப்பாடு மிகவும் கடுமையாக, மோசமாக இருக்கின்றது என்று என்னிடம் ஏராளமான பேர்கள் சொன்னார்கள். ஒரு வேளை அந்த 18 இலட்சம் காணாமல் இருந்திருக்கலாம். அப்படிப்பட்ட பகுதியிலே கூடுதலாக தண்ணீர் கொடுக்க அமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்வார்களா? அதேபோல சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் வரும் என்று சொல்கிறார்கள். விரைவிலே கொண்டு வந்து சென்னைக்கும், அதன் சுற்றுப்புற நகரங்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கொடுக்க ஆவன செய்யப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம் : துணைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொல்வதைப்போல 18 லட்சம் வழங்காமல் இருக்குமானால், அது தவறாக இருக்குமானால், அதை விசாரித்து அந்த அதிகாரிமீது, மிகக் கடுமையாக இன்குலூடிங் சஸ்பென்சன் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் சொல்வதைப்போல அந்த தண்ணீர் போதாது என்றால் அதைப் பற்றி விசாரிக்க குடிநீர் வாரிய அதிகாரிகள் மூலம் ஏற்பாடு செய்கிறேன். கிருஷ்ணா நதி நீரைப் பற்றி பிறகு விவரமாக விவாதிக்கலாம்.

6. அரசினர் சட்ட முன்வடிவுகள்

(அ) சம்பளம் வழங்கல் (இரண்டாம் திருத்த) சட்ட முன்வடிவு, 1982.

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : துணைத் தலைவர் அவர்களே, ''தமிழ்நாடு 1982 ஆம் ஆண்டு சம்பளம் வழங்கல் (இரண்டாம் திருத்த) சட்ட முன்வடிவை பேரவைமுன் அறிமுகம் செய்ய அனுமதி கோருகிறேன்.

தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்பெற்று, நிறைவேற்றப்பெற்று, அனுமதி வழங்கப்பெற்றது.